

மாதிரி வினாத்தாள்
இறுதிக்க கணக்குகள் - பகுதி IV
12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II. நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 02:00:00 Hrs

Total Marks : 120

6 x 1 = 6

பகுதி - அ

- 1) குறிப்பிட்ட கணக்காண்டில் பெற்ற வருமானம் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய பணி சார்ந்ததாக இருப்பின் அது _____ எனப்படும்
- 2) எடுப்புகள் மீது வட்டி தொழிலுக்கு வருமானமாக அமைத்து உரிமையாளரின் முதலைக் _____
- 3) வாராக்கடன் வியாபாரத்திற்கு ஒரு _____ ஆகும்
- 4) வாரா ஐயக்கடன் ஒதுக்கிற்குப்பின் மீதமுள்ள கடனாளிகள் _____ கடனாளிகள் என அழைக்கப்படுகின்றனர்
- 5) இருப்பாய்வு 1.4.03 அன்று 10% வங்கிக் கடன் ரூ .4,00,000 எனவும், செலுத்தப்பட்ட வட்டி ரூ .14,000 எனவும் காட்டுகிறது .எனில் கொடுபட வேண்டிய வட்டி _____ ஆகும்
- 6) 31.3.03 தேசிய இருப்பாய்வு முதல் ரூ .4,00,000 எனவும் .எடுப்புகள் ரூ .30,000 எனவும் காட்டுகிறது எனில் 5% வீதம் எடுப்பு மீதான வட்டி _____ ஆகும்

பகுதி - ஆ

4 x 1 = 4

- 7) இருப்பாய்வின் படி கடனாளிகள் ரூ . 10,500 ஆகும். சரிக்கட்டுதலின் படி போக்கெழுதப்பட வேண்டிய வாராக் கடன் ரூ.500 எனில் , சொத்துக்கள் பக்கத்தில் காட்டப்படும் தொகை _____ஆகும்
(a) ரூ.11,000 (b) ரூ.10,000 (c) ரூ.500
- 8) முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் _____ தோன்றும்
(a) குறிப்பிட்ட செலவிலிருந்து கழிக்கப்பட்டு இலாப நட்டக் கணக்கின் பற்றுப் பக்கத்தில்
(b) குறிப்பிட்ட செலவுடன் கூட்டப்பட்டு இலாப நட்டக் கணக்கின் வரவுப் பக்கத்தில்
(c) இருப்பு நிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கத்தில்
- 9) முடிக்கப்படாத பணிக்காக முன்னதாக ஊதியம் பெறுவது
(a) முன் கூட்டிச் செலுத்திய செலவுகள் (b) முன் கூட்டிப் பெற்ற வருமானம் (c) கூடியுள்ள வருமானங்கள்
- 10) முடிக்கப்பட்ட பணிக்காக ஊதியம் பெறாமலிருப்பது _____ எனப்படும்
(a) முன் கூட்டிப் பெற்ற வருமானம் (b) முன் கூட்டிச் செலுத்திய செலவுகள் (c) கூடியுள்ள வருமானங்கள்

பகுதி - இ

5 x 12 = 60

- 11) திரு. மோகனின் 2002 மார்ச் 31 ஆம் நாளைய இருப்பாய்விலிருந்து எடுக்கப்பட்ட இருப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

2002 மார்ச் 31ஆம் நாளைய இருப்பாய்வு		
விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
பற்பல கடனாளிகள்	60,000	
வாராக்கடன்	5,000	
வாரா ஐயக் கடன் ஒதுக்கு		10,000

சரிகாட்டுதல்கள் :

பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக் கடன் ஒதுக்கு உருவாக்குக.

சரிகட்டுப் பதிவு தந்து, இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.

- 12) திரு. அசோக் அவர்களின் 31.3.2002 அன்றைய இருப்பிலிருந்து எடுக்கப்பட்ட இருப்பு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

திரு. அசோக்கின் 2002 மார்ச் 31ஆம் நாளைய இருப்பாய்வு

விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
பற்பல கடனாளிகள்		
வாராக்கடன்		
வாரா ஐயக் கடன் ஒதுக்கு		
கடனாளிகள் மீதான வட்டி ஒதுக்கு		
அளித்த தள்ளுபடி		

சரிகாட்டுதல்கள் :

1. வாராக் கடன் ரூ.4,800 கூடுதலாகப் போக்கெழுத்துக.

2. கடனாளிகள் மீது 10% வாரா ஐயக் கடன் ஒதுக்கு உருவாக்குக.

3. கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.

இந்த விவரங்கள் இலாபநட்டக் கணக்கிலும், இருப்பு நிலைக் குறிப்பிலும் எவ்வாறு தோன்றும்?

- 13) சரிகட்டுப் பதிவு தந்து இவ்விவகாரம் இறுதிக் கணக்குகளில் (31.3.04) எவ்வாறு இடம் பெறும் எனக்காட்டுக

குறிப்பு எழுதுக

(அ) முன் கூட்டிச் செலுத்திய செலவுகள்

(ஆ) கொடுபட வேண்டிய செலவுகள்

(இ) வாராக்கடன்

(ஈ) முன்கூட்டிப் பெற்ற வருமானங்கள்

14) கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்களுக்கு தேவையான சரிக்கட்டுப் பதிவுகள் தருக

- எடுப்பு மீதான வட்டி ரூ. 10,000
- கொடுபட வேண்டிய கடன் மீதான வட்டி ரூ.4,000
- இயந்திரம் ரூ.5,00,000 மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும் .
- வாராக் கடன் ரூ. 3,000 போக்கெழுதப்பட வேண்டும்
- பற்பல கடனாளிகள் ரூ.30,000 மீது 2% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக
- பற்பல கடனீந்தோர் ரூ.50,000 மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக

15) திரு . தீபக் அவர்களின் 31.3.2005 அன்றைய இருப்பாய்வு கீழ்க்காணும் விவரங்களைத் தருகிறது

பற்பல கடனாளிகள் ரூ .1,92,000

வாராக் கடன் ரூ .3,600

வாரா ஐயக் கடன் ஒதுக்கு ரூ .8,400

சரிக்கட்டுதல் : பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக

சரிக்கட்டு பதிவு தந்து இவ்விவரங்கள் இருப்பு நிலைக் குறிப்பில் எவ்வாறு இடம் பெறும் எனக்காட்டுக

பகுதி - ஈ

3 x 20 = 60

16) திருமதி. சுகுணாவின் ஏடுகளிலிருந்து பெறப்பட்ட 2004 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

பற்று இருப்புகள்	ரூ.	வரவு இருப்புகள்	ரூ.
எடுப்பு	40,000	முதல்	2,00,000
வங்கி ரொக்கம்	17,000	விற்பனை	1,60,000
கை ரொக்கம்	60,000	பற்பல கடனீந்தோர்	45,000
கூலி	10,000		
கொள்முதல்	20,000		
சரக்கிருப்பு (31.3.03)	60,000		
கட்டடம்	1,00,000		
பற்பல கடனாளிகள்	44,000		
பெறுதற்குரிய			
மாற்றுகீட்டுகள்	29,000		
வாடகை	4,500		
கழிவு	2,500		
பொதுச் செலவுகள்	8,000		
அறைகலன்	5,000		
அநாமத்துக் கணக்கு	5,000		
	4,05,000		4,05,000

சரிக்கட்டுதல்கள் :

- 31.3.04 அன்று இறுதிக் சரக்கிருப்பின் மதிப்பு ரூ. 40,000
- முதல் மீது வட்டி 6% அனுமதிக்கப்பட வேண்டும்.
- எடுப்பு மீது வட்டி 5% அனுமதிக்கப்பட வேண்டும்.
- கட்டடம் மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
- வாராக் கடன் ரூ. 1,000 போக்கெழுத்துக.
- கொடுபட வேண்டிய கூலி ரூ.500.

2004 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்க.

17) கீழ்க்காணும் திரு.பழனி அவர்களின் 2003 மார்ச் 31 ம் நாளைய இருப்பாய்விலிருந்து இறுதிக் கணக்குகள் தயார் செய்க சரிக்கட்டுதல்கள் :

பற்று இருப்புகள்	ரூ.	வரவு இருப்புகள்	ரூ.
கை ரொக்கம்	16,000	முதல்	4,00,000
அறைகலன்	1,00,000	கழிவு	31,000
தொடக்கச் சரக்கிருப்பு	2,00,000	விற்பனை	12,00,000
கொள்முதல்	6,40,000	பற்பல கடனீந்தோர்	2,00,000
எடுப்புகள்	1,20,000		
சம்பளம்	1,44,000		
வாராக் கடன்	24,000		
உள் தூக்குக் கூலி	40,000		
வாடகை	52,000		
பற்பல கடனாளிகள்	3,60,000		
அச்சு எழுதுபொருள்	64,000		
பொதுச் செலவுகள்	71,000		
மொத்தம்	18,31,000	மொத்தம்	18,31,000

- இறுதிக் சரக்கிருப்பு ரூ.1,60,000
- கொடுபட வேண்டிய வாடகை ரூ.3,000
- முன்கூட்டிப் பெற்ற கழிவு ரூ.2,000
- அறைகலன் மீது 5% தேய்மானம் அனுமதிக்க

18) a) கீழ்காணும் விவரங்கள் திரு.நவீன் அவர்களின் 31.3.2003 அன்றைய இருப்பாய்விலிருந்து எடுக்கப்பட்டவை

விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
பற்பல கடனாளிகள்	1,20,000	
வாரா கடன்	10,000	
வாரா ஒதுக்கு ஐயக்கடன்		20,000

சரிக்கட்டுதல் : பற்பல கடனாளிகள் மீது 5% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக

சரிக்கட்டுப்பதிவு தந்து, இவ்விவரங்கள் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு இடம் பெரும் எனக் காட்டுக

b) கீழ்காணும் விவரங்கள் திரு.பாரத் அவர்களின் 2002 மார்ச் 31ம் நாளை இருப்பாய்விலிருந்து எடுக்கப்பட்டவை :

விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
பற்பல கடனாளிகள்	2,01,200	
வாரா கடன்	9,400	
வாரா ஐயக்கடன் ஒதுக்கு		24,000
கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு		1,200
அனுமதித்த தள்ளுபடி	18,600	

சரிக்கட்டுதல்கள் :

1.வாராக்கடன் ரூ .4,800 கூடுதலாகப் போக்கெழுது

2.கடனாளிகள் மீது 10% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக

3.கடனாளிகள் மீது 2% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக

இவ்விவரங்கள் இலாப நட்டக் கணக்கிலும், இருப்பு நிலைக் குறிப்பிலும் எவ்வாறு தோன்றும் ?

